

பாலிசி காலகட்டம்			
	கேர் ஃபிரீடம் பிளான் 1		கேர் ஃபிரீடம் பிளான் 2
குறைந்தபட்ச நுழைவு வயது	பெரியவர்: 18 வயது	குழந்தை: 90 நாட்கள்	தனிநபர்: 46 ஆண்டுகள் ஃபுளோட்டர்: காப்பீடு எடுக்கப்பட்ட மூத்த நபர் - 46 ஆண்டுகள் இதர பெரியவர்: 18 வயது குழந்தை: 90 நாட்கள்
அதிகபட்ச நுழைவு வயது	பெரியவர்: வாழ்நாள் முழுவதும்	குழந்தை: 24 ஆண்டுகள்	
முன்மொழிபவரின் வயது	18 வயது	குழந்தை: 90 நாட்கள்	
காப்பீட்டின் வகை	ஃபுளோட்டர் / தனிநபர் (6 உறுப்பினர்கள் வரை)		
புதுப்பித்தல்	வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வசதி: ஏற்கனவே உள்ள சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அல்லது ஐஆர்டிஐ அங்கீகரித்துள்ள அதற்கேற்ப உள்ள மாற்று திட்டத்தின் கீழ் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம்.		
கருணை காலகட்டம்	பாலிசி காலகட்டத்தின் இறுதி தேதியில் இருந்து 30 நாட்கள்		
ஆரம்பநிலை காத்திருப்புக் காலகட்டம்	எந்த ஒரு நோய்க்கும் 30 நாட்கள்		
காத்திருப்புக் காலகட்டம் - அறிவிக்கப்பட்ட நோய்கள்	2 ஆண்டுகள் தொடர்ச்சியான காப்பீடு		
காத்திருப்புக் காலகட்டம் - ஏற்கனவே உள்ள நோய்கள்	2 ஆண்டுகள் தொடர்ச்சியான காப்பீடு		

திட்டத்தின் வாய்ப்பு

காப்பீட்டுத் தொகை - ஆண்டு அடிப்படையில் (ரூபாயில்)	3 லட்சம்#	5 லட்சம்#	7 லட்சம் / 10 லட்சம்##
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை	காப்பீட்டுத் தொகை அளவு வரை		காப்பீட்டுத் தொகை அளவு வரை
நாள் பராமரிப்பு சிகிச்சை (குறிப்பிட்ட நோய்களுக்கு)	காப்பீட்டுத் தொகை அளவு வரை		காப்பீட்டுத் தொகை அளவு வரை
காப்பீட்டுத் தொகை ரீசார்ஜ் ஆதல்	காப்பீட்டுத் தொகை தீர்ந்த பிறகு ஓரிஜனல் காப்பீட்டுத் தொகையில் 100%		காப்பீட்டுத் தொகை தீர்ந்த பிறகு ஓரிஜனல் காப்பீட்டுத் தொகையில் 100%
வருடாந்திர சுகாதாரப் பரிசோதனை	ஆண்டுதோறும்		ஆண்டுதோறும்
நுகர்பொருட்கள் அவவன்ஸ் (ஒருமுறை மருத்துவமனையில் சேர்ந்தால் அதிகபட்சம் 7 நாட்களுக்கு - சேர்ந்த பிறகு 3 நாட்களுக்குப் பிறகு தொடங்கும்)	ஒரு நாளைக்கு ரூ.750	ஒரு நாளைக்கு ரூ.1000	ஒரு நாளைக்கு ரூ. 1000
நோயாளியுடன் இருப்போருக்கான பலன் (மருத்துவமனையில் தங்கி இருக்கும் காலம் 10 நாட்களுக்கு அதிகமானால்)	₹ 10,000	₹15,000	₹ 15,000
மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு / மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த பிறகு ஏற்படும் செலவுகள்	செலுத்தப்பட வேண்டிய மருத்துவமனைக் கட்டணத்தில் 7.5% வரை	செலுத்தப்பட வேண்டிய மருத்துவமனைக் கட்டணத்தில் 10% வரை	செலுத்தப்பட வேண்டிய மருத்துவமனைக் கட்டணத்தில் 10% வரை
ஆம்புலன்ஸ் கவர்	ஒரு முறை மருத்துவமனையில் சேர்ந்தால் ரூ.1,000 வரை		ஒரு முறை மருத்துவமனையில் சேர்ந்தால் ரூ.1,000 வரை
வீட்டிலேயே மருத்துவமனை சார்ந்த சிகிச்சை பெறுதல்	3 நாட்களுக்குப் பிறகு காப்பீட்டுத் தொகையில் 10% வரை காப்பீடு		3 நாட்களுக்குப் பிறகு காப்பீட்டுத் தொகையில் 10% வரை காப்பீடு
டயாலிசிஸ் செலவுக்கான காப்பீடு	தொடர்ச்சியாக 24 மாதங்கள் வரை ஒரு முறை ஆலோசனைக்கு ரூபாய் 1000 வரை.		தொடர்ச்சியாக 24 மாதங்கள் வரை ஒரு முறை ஆலோசனைக்கு ரூபாய் 1000 வரை.
காலவரம்பு	1 ஆண்டு/2ஆண்டுகள்/3 ஆண்டுகள்		1 வருடம் / 2 வருடங்கள் / 3 வருடங்கள்

ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கான திட்டத்தின் விவரங்களுக்கு கேர் ஃபிரீடம் திட்டம் 1ஐப் பார்க்கவும் | ## ரூ.7 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கான திட்டத்தின் விவரங்களுக்கு கேர் ஃபிரீடம் திட்டம்-2ஐப் பார்க்கவும்.

காப்பீட்டில் உள்ளடங்காதவை எவை? _____

- பாலிசி வழங்கப்பட்ட தேதியில் இருந்து தொடர்ச்சியாக 24 மாதங்கள் வரை ஏற்கனவே இருக்கின்ற எந்த ஒரு நோய் / காயம்
- பாலிசியின் தொடக்கத் தேதியில் இருந்து முதல் 30 நாட்களுக்குள் விபத்தால் ஏற்படும் பாதிப்பு தவிர வேறு வகையில் ஏற்படும் தொற்றும் நோய்கள் இதில் அடங்காது.

- புறநோயாளியாகப் பெறும் எந்த ஒரு சிகிச்சையும்
- சுயநினைவோடு அல்லது தன்னிலை மறந்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளுதல் அல்லது தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொள்ளுதல், தற்கொலை முயற்சி அல்லது தற்கொலை ஆகியவற்றோடு தொடர்புடைய செலவுகள்
- புகையிலை, போதை தரும் மருந்து மற்றும் மது அல்லது மாயத்தோற்றம் உருவாக்கும் போதை மருந்து ஆகியவற்றை உட்கொள்ளுதல், பயன்படுத்துதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் செலவு அல்லது அவை தொடர்பாக ஏற்படும் செலவு.
- வழக்கமான கண் அல்லது காது பரிசோதனைகள், பல் கட்டுதல், செயற்கைப் பல் பொருத்துதல் மற்றும் இது போன்ற புறஉடல் பொருத்தப் பொருட்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய செலவு மற்றும் கட்டணங்கள்
- பிரசவம் தொடர்பான மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் (சிரமமான பிரசவங்கள் மற்றும் சிசேரியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்தல்). இதில் கர்ப்பப்பைக்கு வெளியில் ஏற்படும் கர்ப்பத்துக்கான செலவுகள் விலக்கு
- புறவயமான பிறவிக் கோளாறு நோய்கள்
- கருத்தரிக்காமை மற்றும் குழந்தைப்பேறு இன்மை தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சை

தொற்று அல்லாத கீல்வாதம் (மூட்டு வீக்கம்), கண்புரை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதலான சில சிகிச்சைகள் பாலிசி எடுத்து தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் முடிந்த பிறகுதான் காப்பீட்டில் உள்ளடங்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்

விலக்கு அளிக்கப்பட்டவை குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள www.careinsurance.com என்ற வலைத்தளத்தை தயவுசெய்து பார்க்கவும்.

எங்களைப் பற்றி _____

கேர் ஹெல்த் இன்சூரன்ஸ்

கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனமானது சுகாதார காப்பீட்டுக்கான சில்லறை விற்பனைப் பிரிவில் காப்பீடுகளை வழங்குகின்ற ஒரு பிரத்யேக சுகாதார காப்பீடு வழங்குனராக உள்ளது. டாப்அப் கவரேஜ், தனிநபர் விபத்து, பேறுகாலம், சர்வதேச பயண காப்பீடு மற்றும் முக்கிய நோய்கள் ஆகியவற்றிற்கு குழு சுகாதார காப்பீடு மற்றும் குழு தனிநபர் விபத்துக் காப்பீடுகளை பெறுநிறுவனங்களுக்கு வழங்குகின்றது. ஊரகச் சந்தைக்கு நுண்காப்பீட்டுத் திட்டங்களையும் நல்வாழ்வு சேவைகளுக்கான விரிவான காப்பீட்டுத் தொகுப்பினைபும் வழங்்குகின்றது."வாடிக்கையாளர்கள்தான் மையம்" என்ற முதன்மை கருத்தாக்கத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற தத்துவத்துடன் நிறுவனமானது உயரிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்தல், திட்டங்களில் புத்தாக்கம் மற்றும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற உரிய மதிப்பிலான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை மிகத் திறம்படப் பயன்படுத்துவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா இன்சூரன்ஸ் மாநாடு & விருதுகள் 2023ல் கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிமிட்டெட்டுக்கு "ஆண்டின் மிகச்சிறந்த சுகாதார காப்பீட்டு நிறுவனம்" விருது வழங்கப்பட்டு உள்ளது. இன்சூரன்ஸ் அலெர்ட்ஸ் விருதுகள் 2021ல் "சிறந்த சுகாதார காப்பீட்டுத் திட்டம்" மற்றும் "சிறந்த சுகாதார காப்பீட்டு ஏஜெண்ட்டுகள்" விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. எஃப்.ஐ.சி.சி.ஐ ஹெல்த்கேர் சிறப்பு விருதுகள் 2019ல் நிறுவனத்திற்கு "சிறந்த மருத்துவ / சுகாதார காப்பீட்டுத் திட்ட விருது" வழங்கப்பட்டு உள்ளது.



கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிமிட்டெட் பதிவு அலுவலகம்: 5வது தளம், 19 செளலா ஹவுஸ், நேரு பிளேஸ், புது தில்லி-110019

தொடர்பு அலுவலகம்: விபுள் டெக் ஸ்கொயர், டவர் சி, 3வது தளம், கோல்ப் கோர்ஸ் சாலை, செக்டார்- 43, குருகிராம்-122009 (ஹரியானா) வலைத்தளம்: www.careinsurance.com

மறுப்புரை: care freedom தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சங்களின் தொகுப்பாக மட்டுமே இந்த பிரசுரம் உள்ளது. பாலிசி எடுப்பதற்கு முன்பு ஆபத்துக் காரணிகள், விதிகள் மற்றும் ரிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு விற்பனைப் பிரசுரத்தைத் தயவுசெய்து கவனமாகப் படித்துப் பார்க்கவும். உங்களுக்கு மேலும் தகவல் ஏதாவது தேவைப்பட்டால் அல்லது சந்தேகம் இருந்தால் உங்களது காப்பீட்டு ஆலோசகரின் ஆலோசனையைத் தயவுசெய்து பெற்றுக் கொள்ளவும்.

CIN:U66000DL2007PLC161503
URN:250202324500148048
UIN:RHHILIP21519V022021

ஐஆர்டிஏ பதிவு எண் – 148

www.careinsurance.com		
	விரைவாகத் தேர்ந்தெடுக்கவும் & வாங்கவும்	
	வாடிக்கையாளர் ஆதரவு	
	ஆன்லைன் மூலம் புதுப்பித்தல்	
	கிளைம் சென்டர்	
எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்@		
	Care Health-Customer App	
	WhatsApp 8860402452	
	சுயஉதவி போர்ட்டல்: www.careinsurance.com/self-help-portal.html	
	உங்கள் சந்தேகங்கள் / வேண்டுகோள்களை சமர்ப்பிக்கவும்: www.careinsurance.com/contact-us.html	



சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான கவலைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிளம்ஐ ஆகியவற்றுக்கான சுகாதாரக் காப்பீடு

care freedom

BEST HEALTH INSURANCE COMPANY OF THE YEAR
INDIA INSURANCE SUMMIT & AWARDS 2023

carē freedom

உங்களது தற்போதைய ஆரோக்கிய நிலைமை குறித்து கவலைப்படாமல் சுகாதாரக் காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறோம். கேக்ஃபிரீடம் என்ற இந்தத் திட்டம் உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பம் போல் நடத்தும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. எப்போதும் கவலை இல்லாமல் இருக்கச் செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் இவற்றைப் பெறுவீர்கள்.

- எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சுகாதாரக் காப்பீட்டு வசதியைப் பெறுவதற்கான சுதந்திரம்
- முன்னணி நெட்வொர்க் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை பெறும் சுதந்திரம்
- விருப்பக் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்

முக்கியமான பலன்கள்

- ஏற்கனவே இருக்கின்ற நோய்களைப் பொறுத்தவரையில் காத்திருப்பு காலகட்டம் 2 ஆண்டுகள் மட்டுமே.
- பெரியவர்கள் என்ற முறையில் காப்பீடு எடுத்துள்ள அனைவருக்கும் வருடாந்திர ஹெல்த் செக்-அப்.
- நீங்கள் கிளைம் செய்ததால் உங்களது காப்பீட்டு வரம்புத் தொகை காலியாகிவிட்டால், அடிப்படை காப்பீட்டுத் தொகை தானாகவே ரீசார்ஜ் ஆகிவிடும்.
- ரொக்கப் பணம் செலுத்தாமல் எளிதில் சிகிச்சை & நிறுவனம் நேரடியாக கிளைமை செட்டில் செய்து விடும் வசதி.
- வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய வசதி
- வருமான வரிச் சட்டம் - 1961*ன் பிரிவு 80-டி-யின் கீழ் வரிச்சலுகை பலன்

உள்ளோயாளியாக சேர்ந்து எடுத்துக் கொள்ளும் செலவுக்கும் காப்பீடு பெறும் சுதந்திரம் (24 மணி நேரத்திற்கும் மேல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்தால்)

உள்ளோயாளியாக நீங்கள் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தால் நாங்கள் உங்கள் சிகிச்சைக்கான செலவுக்கு காப்பீடு வழங்குகின்றோம் - அறை வாடகை, நர்சிங் செலவுகள், தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டணங்கள், அறுவை சிகிச்சை மருத்துவரின் கட்டணம், மருத்துவரின் கட்டணம், மயக்க மருந்து செலவு, ரத்தம், ஆக்சிஜன், அறுவை சிகிச்சைக்கூட கட்டணம் முதலான செலவுகள் இதில் உள்ளடங்கும்.

புற நோயாளி சிகிச்சை (24 மணி நேரத்திற்குக் குறைவாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுதல்)

ஒரு மருத்துவமனையில் அல்லது பகல் நேர பராமரிப்பு மையத்தில் நீங்கள் புறநோயாளியாக ஏதாவது சிறப்பு சிகிச்சை பெற்றால் அதற்கான மருத்துவச் செலவுகளையும் உங்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம் - நாங்கள் 170க்கும் அதிகமான புறநோயாளி சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்குகின்றோம்.

மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு

உடல் பரிசோதனை, பரிசோதனைக்கூட ஆய்வுகள் மற்றும் மருந்து - மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு நீங்கள் நோய் கண்டறிதலுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்து உட்கொள்ளுதல் போன்ற வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். இந்தச் செலவு உங்கள் நிதி ஆதாரத்தை குறையச் செய்து விடும். நீங்கள் மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னர் உள்ள 30 நாட்களில் ஏற்படும் மருத்துவச் செலவுகளின் காப்பீட்டையும் நாங்கள் எடுகின்றோம்.

*பாலிசிக் மீதான வரிச் சலுகையானது நடப்பு வருமான வரிச்சட்டங்களுக்கு ஏற்ப இருக்கும். அவ்வப்போது இவை திருத்தத்துக்கு உட்பட்டவை ஆகும். வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு உங்களது தனிப்பட்ட வருமான வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த பிறகு

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்புகின்றீர்கள். எனினும் நீங்கள் இன்னமும் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்பவில்லை - நீங்கள் டிஸ்சார்ஜ் ஆன உடனேயே செலவுகள் இல்லாமல் போய்விடாது. உங்கள் மருத்துவரைத் தொடர் கவனிப்புக்காகச் சந்திக்க வேண்டும், மருந்துகள் உட்கொள்ள வேண்டியது இருக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு நீங்கள் செய்யும் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் காப்பீட்டின் மூலம் திரும்பத் தருகிறோம். பாலிசி நிறைவு தேதியைத் தாண்டி தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை இது செல்லுபடி ஆகும்.

ஆம்புலன்ஸ் கவர்

மருத்துவமனைக்குச் செல்லுதல் - அவசர நிலைமையின் போது எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக உங்களுக்கு மருத்துவக் கவனிப்பு தரப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கியமான அக்கறை ஆகும். அவசரக்கால நிலைமையில் மருத்துவமனையோ அல்லது எந்த ஒரு தனியார் நிறுவனமோ வழங்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கான செலவையு-ம் நாங்கள் உங்களுக்குத் திருப்பித் தருகின்றோம்.

வீட்டிலேயே மருத்துவமனை சார்ந்த சிகிச்சை பெறுதல்

உடல்நலக் குறைவு / நோய் / காயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு (வழக்கமாக உதற்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டியதாக இருக்கும்) அதற்காக மருத்துவமனையில் சேரமுடியாதபடி இருக்கலாம். அதாவது நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலைமையில் இருந்தால் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவமனை சார்ந்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம். அது குறித்த விவரங்களை உங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றோம். வீட்டிலேயே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவுகளை நாங்களே உங்களுக்குத் திருப்பித் தருகின்றோம். 3 தொடர்ச்சியான நாட்களுக்கு நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் இந்த நிலைமை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டியதாக இருக்க வேண்டும்.

நுகர்பொருட்களுக்கான அலவன்ஸ்

எல்லாமே இப்போது புரியும்: ஒரு மருத்துவமனைக்குச் செல்வது என்பது அங்கிருக்கும் பராமரிப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மருத்துவரின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் மட்டும் அல்ல. நுகர்பொருட்கள், போக்குவரத்து, துணைக்கு வருபவருக்கான செலவு மற்றும் பிற அன்றாடச் செலவுகள் என நீங்கள் “மருத்துவம் சாராத” செலவுகளையும் செய்ய வேண்டியது இருக்கும். இத்தகைய செலவுகளை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இந்தச் செலவுகளுக்காக நாங்கள் “நுகர்பொருட்கள் அலவன்ஸ்” வழங்குகின்றோம் - ஒரு முறை மருத்துவ-மனையில் குறைந்தபட்சம் 7 நாட்கள் தங்கியிருந்தால் 3ஆம் நாளில் இருந்து இந்த அலவன்ஸ் கிடைக்கும்.

காப்பீட்டுத் தொகை ரீசார்ஜ் ஆதல்

ரீஃபில் என்பது எப்போதும் வரவேற்கப்படக் கூடிய ஒன்றுதான்! உங்களது காப்பீட்டு வரம்பை கிளைம் தொகை நேர் செய்துவிட்டால், அடிப்படை காப்பீட்டுத் தொகை தானாகவே ரீசார்ஜ் ஆகும் வசதியைப் பெறுங்கள். அதே பாலிசியின் கீழ் காப்பீடு எடுத்துள்ள உறுப்பினர்கள் எதிர்கால கிளைம்களுக்கு ரீசார்ஜ் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையைப் பயன்படு-த்திக் கொள்ளலாம். அதே ஆண்டில் ஏற்கனவே கிளைம் செய்யப்பட்ட நோய்க்கு தொடர்புடைய கிளைம்களாக இவை இருக்கக் கூடாது.

உடல்நலப் பரிசோதனை

இந்தத் திட்டத்தின் கீழ் பெரியவர்கள் என்ற முறையில் அனைத்து காப்பீட்டு உறுப்பினர்களும் அவர்களது முந்தைய கிளைம்களைப் பொருட்படுத்தாது வருடாந்திர உடல்நலப் பரிசோதனை செய்து கொள்ளலாம். இ.எஸ்.ஆர் உள்ளிட்ட முழுமையான ரத்தக்கூறு எண்ணிக்கைப் பரிசோதனை, வழக்கமான சிறுநீர் பரிசோதனை, ரத்த வகை, உணவுக்கு முன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, லிப்பிட் அளவு, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனை, இ.சி.ஐி ஆகியன இதில் உள்ளடங்கும்.

பாலிசி காலகட்டம் நீண்டதாக இருத்தல்

உங்கள் சுகாதாரக் காப்பீட்டை புதுப்பிப்பதற்கான வழிமுறையை மேலும் எளிதாக்க ஓராண்டு, ஈராண்டு அல்லது மூன்று ஆண்டு என்ற காலகட்டத்து-க்கான பாலிசி ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அதற்கு மேல் என்ன வேண்டும்? நீண்டகால பாலிசியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் பிரிமியத்தின் மீது தள்ளுபடி கிடைக்கும்.

வருமான வரிச் சலுகை

சுகாதாரக் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது என்பது சரியான திசையில் காலடி எடுத்து வைப்பது போன்றதாகும். இது இரட்டைப் பலன்களைத் தருகிறது. எந்த நேரத்திலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிறப்பான மருத்துவ பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதோடு, நீங்கள் சுகாதாரக் காப்பீட்டுக்காகச் செலுத்தும் பிரிமியத் தொகைகளின் மீது வருமான வரிச் சலுகை பெறவும் வழி செய்கிறது. தற்போது நடப்பில் இருக்கும் வருமான வரிச் சட்டம், 1961*ன்படி இந்த வரிச் சலுகையானது கிடைக்கும். (பாலிசிகள் மீதான வரிச் சலுகையானது நடப்பு வருமான வரிச்சட்டங்களுக்கு ஏற்ப இருக்கும். அவ்வப்போது இவை திருத்தத்துக்கு உட்பட்டவை ஆகும். வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு உங்களது தனிப்பட்ட வருமான வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்)

பரிசீலனைக் காலகட்டம்

உங்களின் மிகச் சிறந்த நலன்களில் நாங்கள் அக்கறை கொண்டு இருக்கிறோம். அதேசமயம் நீங்கள் உங்கள் தேவைகளை மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருப்பீ-ர்கள் என்று நம்புகிறோம். எனவே நீங்கள் பாலிசி வாங்கிய பிறகு உங்களுக்கு அது பொருத்தமானதாக இல்லை என்று தெரிய வந்தால், நீங்கள் ரத்து செய்துவிட்டு பாலிசியை எங்களிடம் திருப்பித் தந்து விடலாம். பாலிசியைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்து 15 நாட்கள் இல்வச பரிசீலனைக் காலகட்டம் என்ற வசதி எங்கள் பாலிசிகளில் உள்ளது. பாலிசியின் கீழ் கிளைம் ஏதும் இல்லாமல் இருந்தால் நாங்கள் தொகையை பாலிசி காலகட்டத்தில் உள்ள ஆபத்துக் காரணிக்கான விகிதாச்சார முறையிலான பிரிமியத் தொகை, முத்திரைத்தாள் கட்டணம் (பொருந்துமானால்) ஆகியவற்றைக் கழித்துக் கொண்டு பிரிமியத் தொகையைத் திரும்பத் தந்து விடுவோம்.

புதிய தலைமுறையின் கூர்மை

- துணையாக உடன் இருப்பவருக்கான பலன்** – காப்பீடு எடுத்தவர் ஒரு மருத்துவ-மனையில் சேர்ந்து தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் இருந்தால், ஒரு பாலிசி ஆண்டில் ஒரு முறை மட்டும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட மொத்தத் தொகையை வழங்குகின்றோம்.
- டயாலிசிஸ் செலவும் உள்ளடங்கும்** – 24 மாதங்கள் வரை ஒவ்வொரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ஆகும் செலவுத்தொகை வரை நாங்கள் காப்பீடு தருகின்றோம்.
- வீட்டிலேயே சிகிச்சை பெறுதல்*** (விருப்பப்பட்டால் தேர்ந்தெடுக்கும் கூடுதல் காப்பீடு 2) – **காப்பீட்டுதாரரின் பராமரிப்புக்காகவும்** – செளகரியமாக அன்றாட நடவடிக்கை-களை மேற்கொள்ளவும் உதவும் நோக்கில் ஒரு தகுதிபெற்ற செவிலியரை வாடகை-க்கு அமர்த்திக் கொள்ளும் செலவை திரும்பத் தருகின்றோம். ஒரு முறை நோய்வா-ய்ப்பட்டால் / காயம்பட்டால் அதிகபட்சம் 7 நாட்களுக்கு இது கிடைக்கும். ஒரு பாலிசி ஆண்டுக்கு 1 நாளைக் கழித்துக் கொண்டு அதிகபட்சமாக 45 நாட்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

- உடல்நலப் பரிசோதனை*** (விருப்பப்பட்டால் தேர்ந்தெடுக்கும் கூடுதல் காப்பீடு 3) – உங்கள் பலனைப் பெற்றுக் கொள்ள நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகின்றோம் - வருடாந்திர உடல்நலப் பரிசோதனை வசதியை நீரிழிவு பரிசோதனை அல்லது இருதய நலப் பரிசோதனைக்கு நிலை உயர்த்திக் கொள்ளலாம். நிலை உயர்த்தப்பட்ட வருடாந்திர உடல்நலப் பரிசோதனையில் கீழ்வரும் ஆய்வுக்கூட பரிசோதனைத் தொகுப்புகள் உள்ளடங்கும்.

நீரிழிவுக்கான பரிசோதனை	இருதயநல பரிசோதனை
ஈ.எஸ்.ஆர் உடன் முழுமையான ரத்தக்கூறு பரிசோதனை, சிறுநீர் ஆர்இ, ரத்த வகை, உணவுக்கு முன் & உணவுக்குப் பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, டிஎம்டி, லிப்பிட் ஆய்வு, சிறுநீரகச் செயல்பாடு பரிசோதனை, கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, டி.எஸ்.ஹெச், மருத்துவப் பரிசோதனை அறிக்கை, ஹெச்பிஏசி, மைக்ரோ அல்புமினூரியாவுக்கான சிறுநீர் சோதனை, ஹெச்பிஎஸ் ஏஜி	ஈ.எஸ்.ஆர் உடன் முழுமையான ரத்தக்கூறு பரிசோதனை, சிறுநீர் ஆர்இ, ரத்த வகை, உணவுக்கு முன் & உணவுக்குப் பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, டிஎம்டி, லிப்பிட் ஆய்வு, சிறுநீரகச் செயல்பாடு பரிசோதனை, கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, டி.எஸ்.ஹெச், மருத்துவப் பரிசோதனை அறி்க்கை, ஹெச்பிஎஸ் ஏஜி, மாபக எக்ஸ்-ரே

உப-வரம்புகள்			
காப்பீட்டுத் தொகை – வருடாந்திர அடிப்படையில் (ரூபாயில்)	3 லட்சம்#	5 லட்சம்#	7 லட்சம் / 10 லட்சம் ##
அறை வாடகை / அறையின் வகை	ஒரு நாளைக்கு காப்பீட்டுத் தொகையி-ல் 1% வரை இரண்டு பேர் தங்கும் அறை வாடகை	இரண்டு பேர் தங்கும் அறை	தனிநபர் அறை
ஐசியூ கட்டணங்கள்	ஒரு நாளைக்கு காப்பீட்டுத் தொகையில் 2% வரை	வரம்பு ஏதும் இல்லை	வரம்பு ஏதும் இல்லை
இணை-பணம் செலுத்துகை*	ஒவ்வொரு கிளைமுக்கும் 20%	ஒவ்வொரு கிளைமுக்கும் 20%	ஒவ்வொரு கிளைமுக்கும் 20%
கண்புரைக்கு சிகிச்சை	ஒவ்வொரு கண்ணிற்கும் ரூ.20,000 வரை	ஒவ்வொரு கண்ணிற்கும் ரூ.30,000 வரை	ஒவ்வொரு கண்ணிற்கும் ரூ.30,000 வரை
முழு மூட்டு மாற்று சிகிச்சை	ஒவ்வொரு மூட்டிற்கும் ரூ.80,000 வரை	ஒவ்வொரு மூட்டிற்கும் ரூ.1,00,000 வரை	ஒவ்வொரு மூட்டிற்கும் ரூ.1,20,000 வரை
ஒவ்வொரு நோய் / மருத்துவ சிகிச்சை முறைக்குமான சிகிச்சை விவரமானது கீழே தரப்படுகிறது: i. அனைத்து வகையான குடலிறக்க நோய்க்கான சிகிச்சை ii. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை iii. தீங்கற்ற புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்கான அறுவை சிகிச்சை iv. சிறுநீரகப் பாதையில் உள்ள கற்களை நீக்க அறுவை சிகிச்சை	ரூ.50,000 வரை	ரூ.65,000 வரை	ரூ.80,000
ஒவ்வொரு நோய் / மருத்துவ சிகிச்சை முறைக்குமான சிகிச்சை விவரமானது கீழே தரப்படுகிறது:- i. மூளையின் ரத்த நாளங்கள் மற்றும் இருதய ரத்த நாளங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான சிகிச்சை ii. புற்றுநோய்க்கான சிகிச்சை / அறுவை சிகிச்சை iii. இதர சிறுநீரகப் பிரச்சனைகள் மற்றும் கோளாறுகளுக்கான சிகிச்சை iv. எலும்பு முறிவிற்கான சிகிச்சை	ரூ.2,00,000 வரை	ரூ.2,50,000 வரை	ரூ. 3,00,000 வரை

* கபயீடுதாரர் 71 வதை அடையும்போது (அல்லது ஃபுளேட்டர் கபயீட்டைப் பொறுத்து மூத்த கபயீடுதாரர் பாலிசி ஆண்டில் ஒரு கிளைமுக்கு இணை-பணம் செலுத்துதல் 10% அதிகரிக்கும். பாலிசி காலகட்டதில் ஒரு கபயீடுதாரர் (அல்லது ஃபுளேட்டர் கபயீட்டைப் பொறுத்து மூத்த கபயீடுதாரர்) 71 வதை அடைந்தால் பாலிசிக்கான கூடுதல் 10% இணை-பணம் செலுத்துதல் என்பது அடுத்து வரும் பூயிபித்தலின் போதுதான் பொருந்தும். ஆனால் நிறுவனம் முதல் பாலிசியை வழங்கும் போது கபயீடுதாரரின் அல்லது கபயீடு செய்யப்பட மூத்த நபரின் (ஃபுளேட்டர் இருக்கிறது என்றால்) வயது 70 அல்லது அதற்குக் குறைவு என்றால், கூடுதல் பிரிமியம் செலுத்துவதன் மூலம் இந்தக் கூடுதல் 10% இணை-பணம் செலுத்துதல் நிறுத்தனையை நீக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பையுமி் பயன்படுத்திக் கொள்ளலாம்.

#காபயீட்டுத் தொகை ரூ. 3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் திட்ட விவரங்களை தெரிந்து கொள்ள கேர் ஃபிரிம் திட்டம்-1ஐப் பாக்கவும்.

கபயீட்டுத் தொகை ரூ. 7 லட்சம் மற்றும் ரூ.10 லட்சமாக இருந்தால் திட்ட விவரங்களை தெரிந்து கொள்ள கேர் ஃபிரிம் திட்டம்-2ஐப் பாக்கவும்.

நேரடியாக கிளைமை செட்டில் செய்தல்

“அனுபவம்தான் நல்லதா தீயதா என்று முடிவெடுக்க உதவும்” என்ற முதுமொழியை நாங்கள் நம்புகிறோம். நீங்கள் மற்றும் நாங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட எளிய கிளைம் வழிமுறைகளுடன் எங்களது வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.

- அவசரகால சிகிச்சைக்காகவோ அல்லது முன்சுட்டியே திட்டமிட்டோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதாக இருந்தால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்தியா முழுவதிலும் உள்ள எங்கள் நெட்வொர்க்கின் 7,000+க்கும் அதிகமான முன்னணி மருத்துவமனைகளில் சி.ஹெச்.ஐ ஹெல்த் கார்டை சமர்ப்பித்து ரொக்கப்பணம் செலுத்தாமலேயே சிகிச்சைகளைப் பெறலாம்
- மருத்துவச் செலவுகளுக்காக செய்த தொகையைத் திரும்பப் பெற கிளைம் குறித்து எங்களுக்கு நீங்கள் உடனடியாகத் தெரிவித்தால் போதுமானது. எங்களை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஆணைங்களை அனுப்பினால் நாங்கள் உங்கள் கிளைமைப் சரிபார்க்கத் தொடங்கி விடுவோம். நீங்கள் எங்களோடு நேரடித் தொடர்பு கொள்வதால், உங்களுக்கு கிளைம் தொடர்பாக திருப்தி இருக்கும் என்பதை நாங்கள் உறுதிபடக் கூறுகின்றோம். உங்களுக்குத் திருப்தி என்றால், நாங்களும் திருப்தி அடைவோம்.